

## ஓன் ஹெல்த் சீனியர்

### வாடிக்கையாளர் தகவல் தாள்

இந்த ஆவணம் உங்கள் பாலிசியைப் பற்றிய முக்கிய தகவல்களை வழங்குகிறது. உங்கள் பாலிசி ஆவணம் மற்றும் பாலிசி அட்டவணையைக் கவனமாக வாசிக்க நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள்

வரிசை எண்	தலைப்பு	விளக்கம் (அடுத்த பத்தியில் உள்ள பாலிசி விதிப்பிரிவு எண்ணைப் பார்க்கவும்)	பாலிசி விதிப்பிரிவு
1	காப்பீடுத் தயாரிப்பு / பாலிசி பெயர்	ஓன் ஹெல்த் சீனியர்	.
2	பாலிசி எண்	XXXX	
3	காப்பீடுத் தயாரிப்பு / பாலிசி வகை	ஊட்டுறுதி (காப்பீடு செய்யப்பட்ட இழப்புகள் பாலிசியின் கீழ் காப்பீட்டுத் தொகை வரை ஈடு)	
4	காப்பீட்டுத் தொகை (அடிப்படையில்) (தொகையுடன்)	<p>□தனிநபர் காப்பீட்டுத் தொகை - (ஒவ்வொரு உறுப்பினரும் பாலிசியின் கீழ் தனித்தனி தொகைக்குக் காப்பீட்டு செய்யப்பட்டிருந்தால்) அல்லது</p> <p>☒மாறுபடும் காப்பீட்டுத் தொகை - பாலிசியின் கீழ் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒரே தொகைக்குக் காப்பீட்டு செய்யப்பட்டிருந்தால், மேலும் அந்த தொகையை எந்த ஒரு உறுப்பினர் அல்லது அனைத்து உறுப்பினர்களும் பயன்படுத்தலாம் என்ற நிலையில்</p>	

மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் (இதற்கு முன் மாக்மா HDI ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்) | [www.magmainsurance.com](http://www.magmainsurance.com) | மின்னஞ்சல் முகவரி: [customercare@magmainsurance.com](mailto:customercare@magmainsurance.com) | கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 266 3202 | பதிவு அலுவலகம்: ஈக்வினாக்ஸ் வணிக பூங்கா, டவர் 3, அம்பேத்கர் நகர், 2வது தளம், அலகு எண். 1B & 2B, LBS மார்க், குர்லா (மேற்கு), மும்பை - 400070, மகாராஷ்டிரா, இந்தியா. | CIN: U66000MH2009PLC460693 | IRDAI பதிவு எண் 149 | ஓன் ஹெல்த் - சீனியர் | தயாரிப்பு UIN: MAGHLIP23048V012223 | விலக்குகள், ஆபத்து காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய முழுமையான விவரங்களுக்கு, விற்பனையை முடிப்பதற்கு முன் பாலிசி ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும். | மேலே காட்டப்பட்டுள்ள வர்த்தக லோகோ மாக்மா வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமானது மற்றும் அந்நிறுவன உரிமத்தின் கீழ் மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் பயன்படுத்தப்படுகிறது. | எங்கள் வலைத்தளத்தில் MIRA உடன் அரட்டையடிக்கவும் அல்லது 7208976789 என்ற WhatsApp எண்ணில் -இல் "ஹாய்" என்று சொல்லவும் (CIS.OHSR.ver06.03.25).

5	<p>பாலிசியில் உள்ளடங்குபவை (பாலிசியில் உள்ளடங்குபவை யாவை?) (பாலிசி விதிப்பிரிவு எண்/கள்)</p>	<p><b>கீழே குறிப்பிட்டுள்ள நிகழ்வுகள் தொடர்பான செலவுகள்:</b></p>	
		<p><b>உள் நோயாளியாகச் சிகிச்சை பெறுவது</b> மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குறைந்தபட்சம் 24 மணிநேரத்திற்குத் தொடர்ச்சியாக 'உள் நோயாளியாகச் சிகிச்சை' பெறுவது.</p>	2.A.1
		<p>மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய செலவுகள்: (மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய</p>	2.A.2
		<p>மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீட்டிற்குத் திரும்பிய பிறகு ஏற்படும் செலவுகள்: (மருத்துவமனையிலிருந்து</p>	2.A.3
		<p><b>பகல் நேரப் பராமரிப்பு சிகிச்சை</b> 24 மணி நேரத்திற்கும் குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய பட்டியலிடப்பட்ட மருத்துவ நடைமுறைகள் (வெளிப்புற நோயாளியாகச் சிகிச்சை பெறுவது).</p>	2.A.4 இணைப்பு III
		<p>ஆம்புலன்ஸ் கட்டணங்கள்: அவசரநிலைக்குப் பிறகு காப்பீடு செய்யப்பட்ட நபரைச் சாலைப் போக்குவரத்து மூலம் அருகிலுள்ள</p>	2.A.5
		<p><b>வீட்டிலேயே மருத்துவமனையில் கிடைக்கும் சிகிச்சையைப் பெறுவது:</b> குறைந்தபட்சம் 3</p>	2.A.6
		<p><b>ஆயுஷ் சிகிச்சை:</b> உள் நோயாளியாக ஆயுஷ் சிகிச்சைக்கான மருத்துவச் செலவுகள் காப்பீட்டுத் தொகை (SI)</p>	2.A.7
<p><b>நவீன சிகிச்சை நடைமுறைகள்:</b></p>	2.A.8		

	<p><b>தீவிர நோய்களுக்கான இணையவழி அபிப்பிராயம்</b> பட்டியலிடப்பட்ட தீவிர நோய்க்கான எங்கள் மருத்துவ நிபுணர்கள் குழுவிடமிருந்து இரண்டாவது இணையவழி அபிப்பிராயத்தை நீங்கள் பெறலாம்.</p>	2.A.9
	<p>வருடாந்திர மருத்துவ பரிசோதனை - பாலிசி ஆண்டில் மேற்கொள்ளப்படும் கிளைம்களைப் பொருட்படுத்தாமல், காப்பீடு செய்யப்பட்டவருக்கு வருடாந்திர மருத்துவ பரிசோதனை.</p>	2.A.10
	<p><b>நல்வாழ்வு சேவைகள்:</b> நீங்கள் எங்கள் நல்வாழ்வு சேவைகளான டாக்டர் ஆன் கால், நிபுணர்களின் இணையவழி அபிப்பிராயம் மற்றும் ஊட்டச்சத்து இணையவழி ஆலோசனைகளைப் பெறலாம்.</p>	2.A.11
	<p>ஒவ்வொரு சேவையையும் ஒவ்வொரு பாலிசி ஆண்டிலும் அதிகபட்சமாக 3 முறை பெறலாம்</p>	
	<p><b>பகிரப்பட்ட அறைக்கான தினசரி ரொக்கப்பணம்:</b> நெட்வொர்க் வழங்குநரின் பகிரப்பட்ட அறைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றால், ஒரு நாளைக்கு ரூ. XX வரை தினசரி ரொக்கத் தொகை செலுத்தப்படும்.</p>	2.A.12
	<p>உறுப்பு கொடையாளிகளுக்கான செலவுகள்: காப்பீடு செய்யப்பட்டவரின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக உறுப்பு கொடையாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது ஏற்படும் மருத்துவச் செலவுகள்.</p>	2.A.13
	<p><b>விருப்பத்தேர்வு காப்புகள்</b></p>	
	<p><b>முன்பும் பின்பும் கூடுதல் காப்பு:</b> மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பிறகு ஏற்படும் செலவுகளுக்கான அதிகரித்த காப்பு:</p>	2.B.1

		<p><b>இணை பணம் செலுத்துதல் குறைப்பு</b>          பிரிவு 5.2 -இன் படி பொருந்தக்கூடிய இணை பணம் செலுத்துதல் 20% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.</p>	2.B.2
		<p><b>வீட்டில் செவிலியர் உதவி:</b> உங்கள் வீட்டில் ஒரு தகுதி வாய்ந்த செவிலியரின் மருத்துவ சேவைகளுக்காக ஏற்படும் செலவுகள் ரூ. XX வரை ஈடு செய்யப்படும்.</p>	2.B.3
		<p><b>மருத்துவமனை தினசரி ரொக்கப்பணம்:</b> தொடர்ச்சியாக 24 மணிநேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு நாளைக்கு ரூ. XX மொத்த தொகை வழங்கப்படும்.</p>	2.B.4
		<p>வெளிப்புற நோயாளி காப்பு வெளிப்புற நோயாளியாக மருத்துவ ரீதியாகத் தேவையான ஆலோசனைகள், நோயறிதல் பரிசோதனைகள் மற்றும் மருந்துகளுக்கு ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கு ரூ. XX வரை வழங்கப்படும்.</p>	2.B.5
		<p>காப்பீட்டுத் தொகையை ரீசார்ஜ் செய்வது பாலிசி ஆண்டில் முந்தைய கிளைம்களின் காரணமாக அடிப்படை காப்பீட்டுத் தொகை மற்றும் நோ கிளைம் போனஸ் போதுமானதாக இல்லாவிட்டால், அடிப்படை காப்பீட்டுத் தொகையின் 100% வரை காப்பீட்டுத் தொகையை ரீசார்ஜ் செய்யலாம்.</p>	2.B.6
		<p>ஒட்டுமொத்த போனஸ் ஒட்டுமொத்த போனஸ் ஆண்டுக்கு 10% என்ற விகிதத்தில் திரட்டப்படும். அதிகபட்சம் 100% வரை.</p>	2.B.7

		<p><b>செலுத்தப்படாத செலவு காப்பு:</b> இந்த பாலிசியின் இணைப்பு II -இல் உள்ள "பட்டியல் I - பாலிசியில் காப்பீடு கிடைக்காத பொருள்" என்பதன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள செலவுகள் ஈடுசெய்யப்படும்.</p>	2.B.8
		<p><b>இணை பணம் செலுத்துதல் அதிகரிப்பு</b> பிரிவு 5.2 இன் படி பொருந்தக்கூடிய இணை-பணம் செலுத்துதல் இந்த விருப்ப காப்பீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டபடி XX% இணை-பணம் செலுத்துதல் கூடுதலா அதிகரிக்கப்படுகிறது.</p>	2.B.9
6	விடுதல்கள் (பாலிசியில் உள்ளடக்கப்படாதவை)	<p>வழக்கமான விடுதல்கள்</p> <ol style="list-style-type: none"> <li>1. நோயறிதல் மற்றும் மதிப்பீடு (குறியீடு - Excl04)</li> <li>2. ஓய்வு சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் குறுகியகால சிகிச்சை (குறியீடு - Excl05)</li> <li>3. உடல் பருமன் / எடை கட்டுப்பாடு (குறியீடு - Excl06)</li> <li>4. பாலின மாற்றச் சிகிச்சை (குறியீடு - Excl07)</li> <li>5. அழகியல் அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை (குறியீடு - Excl08)</li> <li>6. அபாயகரமான அல்லது சாகச விளையாட்டுகள்: (குறியீடு - Excl09)</li> <li>7. சட்ட மீறல் (குறியீடு - Excl10)</li> <li>8. விலக்கப்பட்ட சேவை வழங்குநர்கள் (குறியீடு - Excl11)</li> <li>9. மதுப்பழக்கம், மருந்து அல்லது போதைப்பொருள் பயன்பாடு அல்லது எந்தவொரு போதை நிலையிலிருந்து விடுபட மற்றும் அதன் விளைவுகளுக்கான சிகிச்சை.</li> </ol>	பிரிவு 3

10. உடல்நல ஹெட்ரோக்கள், இயற்கை சிகிச்சை மருத்துவ விடுதிகள், ஸ்பாக்கள் அல்லது அதைப் போன்ற நிறுவனங்கள் அல்லது அத்தகைய நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட மருத்துவமனையாகப் பதிவுசெய்யப்பட்ட தனியார் படுக்கைகளில் பெறப்படும் சிகிச்சை அல்லது வீட்டுச் சூழல் காரணங்களுக்காக முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மருத்துவமனை அனுமதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள். (குறியீடு - Excl13)

11. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அல்லது வெளிப்புற நோயாளியாகப் பெறும் சிகிச்சைகளில் ஒரு பகுதியாக மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டால் தவிர, வைட்டமின்கள், தாதுகள் மற்றும் ஆர்கனிக் தயாரிப்புகள் உட்பட, ஆனால் அவை மட்டும் அல்லாமல், மருத்துவ பரிந்துரை இல்லாமல் வாங்கக்கூடிய உணவுப் பொருட்கள் மற்றும் தயாரிப்புகள். (குறியீடு - Excl14)

12. ஒளி விலகல் பிழை (குறியீடு - Excl15)

13. நிரூபிக்கப்படாத சிகிச்சைகள் (குறியீடு - Excl16)

14. மலட்டுத்தனம் மற்றும் கருவளமின்மை (குறியீடு - Excl17)

15. மகப்பேறு செலவுகள் (குறியீடு - Excl18)

குறிப்பிட்ட விடுதல்கள்

16. ஆயுஷ் சிகிச்சையின் கீழ் கிடைக்கும் நன்மைகளைத் தவிர வேறு எந்த மாற்றுச் சிகிச்சையும்.

17. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் கட்டணங்கள் வெளிப்படையாக ஈடு செய்யப்படுவதாகக் குறிப்பிடப்படாதவை. எந்த முறையிலும் மருத்துவமனையால் விதிக்கப்படும் சேவைக் கட்டணங்கள். இந்த விலக்கப்பட்ட செலவுகளின் முழுமையான பட்டியல் இந்தக் கொள்கையின் இணைப்பு II -இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியல் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும் [www.magmainurance.com](http://www.magmainurance.com).

18. நோயாளி தன்னுணர்வு இழந்தும் உயிருடன் இருப்பதாக மருத்துவர் உறுதி செய்த பிறகு, அந்த நபரை உயிர் வாழ வைப்பதற்கு தேவைப்படும் உயிர் காப்பு இயந்திரம் உட்பட்ட, செயற்கை உயிர் காப்பு சிகிச்சைக்கான செலவுகள்.

19. எந்தவொரு நோய் அல்லது காயத்திற்குச் சிகிச்சை பெறுவதற்கான மருத்துவமனை அனுமதி / பகல் நேர வெளி நோயாளி சிகிச்சை தொடர்பான ஏதேனும் மருத்துவச் சான்றிதழ், மருத்துவப் பதிவுகள், சிகிச்சை அல்லது நோய், காயம் சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பெறுவது தொடர்பான எந்தவொரு கட்டணங்களும்.

20. உடல்நலக் குறைவு அல்லது நோய்க்கான சிகிச்சைக்குத் தேவைப்படும் பட்சத்தில் அல்லது விபத்து காரணமாகத் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே ஆண்களின் பிறப்புறுப்பின் நுனித் தோல் அகற்றுதல் சிகிச்சை காப்பீட்டில் உள்ளடங்கும்.

		<p>21. அணு அல்லது வேதியியல் மாசுபாடு, போர், கலவரம், புரட்சி அல்லது பயங்கரவாத செயல்கள் (இயற்கை பேரழிவு அல்லது பேரிடர் தவிர) காரணமாக விளையக்கூடிய எந்தவொரு நோய் அல்லது காயத்திற்குமான சிகிச்சை.</p>	
		<p>22. எந்த ஒரு வெளிப்புற உடல் பிறவி குறைபாடுகளுக்கான சிகிச்சை.</p> <p>23. ஈறு நோய்கள் அல்லது பாதிப்பு சம்பந்தப்பட்ட எலும்பு நோய்களுக்கான அறுவை சிகிச்சை நடைமுறைகள் அல்லது கீழ்த் தாடை இணைப்பு மூட்டுக் குறைபாடுகள் அல்லது அதன் காரணமாக எழுந்த நோய்களுக்கான சிகிச்சை உட்பட பல் மருத்துவச் சிகிச்சை. வெளி நோயாளி சிகிச்சை காப்பீட்டிற்கு இந்த விடுதல் பொருந்தாது (பிரிவு 2.29) விதிவிலக்கு: காப்பீடு செய்யப்பட்ட நபர் விபத்து காரணமாக மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் அத்தகைய ஒரு பராமரிப்பு சிகிச்சையின் அடிப்படையில் அவர் ஒரு மருத்துவரால் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டால் அத்தகைய அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கு நாங்கள் காப்பீடு வழங்குவோம்.</p> <p>24. OPD சிகிச்சையின்போது, வழங்கப்படும் அல்லது பரிந்துரைக்கப்படும் எந்தவொரு மருந்துகள் அல்லது சர்ஜிகல் டிரஸிங் சிகிச்சைகள் அல்லது காப்பீடு செய்யப்பட்ட நபர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்குத் திரும்பும் நிகழ்வுகளில் மருத்துவமனை அனுமதிக்குப் பிறகான சிகிச்சை</p>	

நடைமுறைகளில் உள்ளடங்கியவற்றைத் தவிர மற்ற எந்தவொரு நோய் நிலைக்காகவும் தன்னுடன் எடுத்துச்செல்ல வேண்டிய மருந்துகளுக்குக் காப்பீடு வழங்கப்படும்.

25. வழக்கமான கண் பரிசோதனைகள், காண்டாக்ட் லென்ஸ்கள், கண் கண்ணாடிகள், காது கேட்கும் கருவிகள், பொய்ப்பற்கள் மற்றும் செயற்கை பற்களுக்கு நாங்கள் காப்பீடு வழங்க மாட்டோம்.

26. கிரோன் நோய், புண் பெருங்குடல் அழற்சி, சிறுநீரக சீழ்க்கட்டிகள், நியூரோஃபைப்ரோமாதோசிஸ், காரணி V லைடன் த்ரோம்போபிலியா, குடும்ப ஹைப்பர்கொலெஸ்டிரோலீமியா, ஹீமோபிலியா, பரம்பரை பிரக்டோஸ் சகிப்புத்தன்மை, பரம்பரை ஹீமோக்ரோமாதோசிஸ், பரம்பரை ஸ்பீரோசைட்டோசிஸ் ஆகியவற்றிலிருந்து எழும் மற்றும் / அல்லது மேற்கொள்ளப்படும் எந்தவொரு மருத்துவச் சிகிச்சையும்.

27. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் அல்லது மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பெற்றதற்கு பிறகான தனியார் நர்சிங்/உதவியாளர் தொடர்பான கட்டணங்கள்.

28. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டுகள் இல்லாது வாங்கப்படும் மருந்துகள் அல்லது மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள்.

29. உடற்குதி சான்றிதழ் பெறுவதற்காக மற்றும் உடற்குதி பரிசோதனைகளுக்கான செலவுகள்.

30. எந்தவொரு காலகட்டத்துக்கான மருத்துவமனை அனுமதி / நோய்கள் சம்பந்தமான எந்தவொரு சிகிச்சை / உடல்நலக் குறைவு தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்கான எந்தவொரு கட்டணமும்.

31. நோய் கண்டறிதல் மற்றும்/அல்லது சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் வெளிப்புற மற்றும்/அல்லது மருத்துவம் சார்ந்த/மருத்துவம் சாராத நீண்ட கால பயன்பாட்டிற்கான உபகரணங்கள், CPAP, CAPD, உட்செலுத்தும் பம்பு.

32. நகர்வுக்கான உதவி சாதனங்கள், வாக்கர்கள், ஊன்றுகோல்கள், பெல்ட்கள், காலர்கள், தொப்பிகள், ஸ்பிளிண்ட்கள், ஸ்லிங்க்ஸ், பிரேஸ்கள், அனைத்து வகையான ஸ்டாக்கிங்க்ஸ், நீரிழிவு கால் அணிகள், குளுக்கோமீட்டர் / தெர்மாமீட்டர் மற்றும் பின்னர் வீட்டில் பயன்படுத்தப்படும் இதர மருத்துவ உபகரணங்கள் அனைத்தும்.

33. இதில் OPD சிகிச்சை உள்ளடங்காது.

34. தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்பட அனைத்து நோய்த் தடுப்பு பராமரிப்பு, நோய் காப்பு தடுப்பூசிகள்

35. தற்கொலை முயற்சி உட்பட வேண்டுமென்றே தனக்குத் தானே சுயமாக ஏற்படுத்திக்கொண்ட அல்லது அதன் விளைவாக ஏற்படும் காயத்திற்கான சிகிச்சைகள்.

36. உறக்க மூச்சு நிறுத்தம், குறட்டை அல்லது தூக்கம் தொடர்பான வேறு எந்தவித சுவாசப் பிரச்சனைக்கான சிகிச்சைகள்.

37. இந்தியாவிற்கு வெளியே பெறப்பட்ட எந்தவொரு சிகிச்சையும்.

		<p>38. இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்படாத எந்த ஒரு மருத்துவராலும் வழங்கப்படும் சிகிச்சை.</p> <p>39. காப்பீடு செய்யப்பட்ட நபரின் அதே வசிப்பிடத்தில் வாழும் எந்த ஒரு நபர் அல்லது காப்பீடு செய்யப்பட்ட நபரின் எந்த ஒரு நெருக்கமான நேரடி குடும்ப உறுப்பினராலும் வழங்கப்படும் சிகிச்சை.</p>	
		<p>40. நோய் கண்டறிதல் தொடர்பாக இல்லாது அல்லது அதற்குத் தொடர்பு இல்லாத எந்த ஒரு எக்ஸ்-ரே அல்லது ஆய்வக பரிசோதனைகள் அல்லது இதர நோய் கண்டறியும் பரிசோதனைகள் மற்றும் மருத்துவமனை அனுமதி தேவைப்பட்ட, தேவைப்படாத ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட அல்லது தற்போது இருக்கக் கூடிய எந்த ஒரு நோய் அல்லது காயத்திற்கான சிகிச்சை.</p>	
7	காத்திருப்பு காலம்	<p>· <b>முதல் முப்பது நாட்கள் காத்திருப்பு காலம் (குறியீடு - Excl03):</b> அனைத்து நோய்களுக்கும் 30 நாட்கள் (புதுப்பித்தல் அல்லது விபத்துகளுக்கு பொருந்தாது)</p> <p>· <b>குறிப்பிட்ட காத்திருப்பு காலம்:</b> குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சைக்கு 24 மாதங்கள்</p> <p>1. கண்புரை</p> <p>2. பித்தநீர் மற்றும் சிறுநீர் அமைப்புகளில் கற்கள்</p> <p>3. குடலிறக்கம் / விரைப்பை நீர்வீக்கம்</p> <p>4. எந்தவொரு தீங்கற்ற கோளாறுக்கும் கருப்பை நீக்கம்</p> <p>5. கட்டிகள் / நீர்க்கட்டிகள் / நார்முடிச்சுகள் / பாலிப்புகள் / உட்புற</p>	<p>பிரிவு 3.1. 3</p> <p>பிரிவு 3.1. 2</p> <p>பிரிவு 3.1. 1</p>

கட்டிகள்	
6. இரைப்பை / சிறுகுடற்புண்	
7. தொண்டைச்சதை / மூக்கடிச் சதை அறுவைசிகிச்சை	
8. மூட்டுத் தேய்மானம் / மூட்டழற்சி / கீல்வாதம் / வாத நோய் / தண்டுவட வீக்கம் / தண்டுவட அழற்சி / முதுகெலும்பு வட்டுகளுக்கு இடையிலான பிறழ்வு	
9. மூலம், பிளவுகள் மற்றும் குருதிமூலம்	
10. சைனசிடீஸ் / நாசித் திசை திருப்பம் / செவிப்பறைச் சவ்வு மீட்பு அறுவைசிகிச்சை / மூச்சுக்குழாய் அழற்சி இடைச்செவியழற்சி ஊடகம்	
11. தீங்கற்ற புரோஸ்டேட் மிகைவளர்ச்சி	
12. முழங்கால் / இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் வேறு எந்த தசைநார், தசைநாண் அல்லது தசை கிழிவு	
13. விரிவாக்கம் மற்றும் சுரண்டல்	
14. சுருள் சிரை நாளங்கள்	
15. இரத்தபோக்கு கோளாறு / கருப்பைச் சதைக்கட்டி / கருப்பைஇடநழுவல் / கருப்பை உள்வரி அழற்சி	
16. நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு அல்லது இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பு	
17. உட்புற பிறவி முரண்பாடுகள்/ நோய்கள்/குறைபாடுகள்	
ஏற்கனவே உள்ள நோய்கள் (குறியீடு - Excl01) அறிவிக்கப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏற்கனவே உள்ள நோய்களுக்கான காப்பீட்டிற்கு 12 மாத காத்திருப்பு காலம் பொருந்தும்.	

8	காப்பீட்டுத் தொகைக்கான நிதி வரம்புகள்	<b>1. இணை வரம்பு</b> (இது முன்னரே வரையறுக்கப்பட்ட வரம்பு, மேலும் இந்த வரம்பை மீறிய எந்தத் தொகையையும் நாங்கள் செலுத்த மாட்டோம்)	2.A.1	
		ஒரு கிளைம் செய்யப்பட்டால், இந்த பாலிசியின்படி பின்வரும் செலவுகளைப் பகிர வேண்டும்: பின்வரும் துணை வரம்புகளை மீறும் செலவுகள்-		
		<ul style="list-style-type: none"> <li>XX -க்கு அதிகமான அறை / ICU கட்டணங்கள்</li> </ul>		
		<ul style="list-style-type: none"> <li>பின்வரும் குறிப்பிட்ட நோய்களுக்கு:</li> </ul>		
		<ul style="list-style-type: none"> <li>கண்புரை: ஒரு கண்ணுக்கு ஏற்படும் செலவுகளில் காப்பீட்டுத் தொகையில் XX% அல்லது அதிகபட்சமாக XX</li> </ul>		
		<ul style="list-style-type: none"> <li>பெரிய அறுவைசிகிச்சைகள்: XX</li> </ul>		
		<ul style="list-style-type: none"> <li>குடலிறக்கம், கருப்பை நீக்கம், புரோஸ்டேட் அறுவைசிகிச்சைகள்: XX</li> </ul>		
		<b>2. இணை பணம் செலுத்துதல்</b>		5.2
		<ul style="list-style-type: none"> <li>30% இணை பணம் செலுத்துதல் பொருந்தும்.</li> </ul>		
		<ul style="list-style-type: none"> <li><b>விபத்து கிளைம்களுக்கு இணை-பணம் செலுத்தத் தேவையில்லை</b></li> </ul>		
<ul style="list-style-type: none"> <li>மூட்டு மாற்றுச் சிகிச்சைக்கு இணை பணம் செலுத்துதல்: XX%</li> </ul>				
<ul style="list-style-type: none"> <li>"இணை பணம் செலுத்துதல் குறைப்பு" என்ற விருப்பத் தேர்வு தேர்வு செய்யப்பட்டிருந்தால், மேலே குறிப்பிட்டுள்ளபடி இணை பணம் செலுத்துதல் 20% ஆக இருக்கும்.</li> </ul>	2.B.2			

		<ul style="list-style-type: none"> <li>"இணை பணம் செலுத்துதல் அதிகரிப்பு" என்ற விருப்பத் தேர்வு தேர்வு செய்யப்பட்டிருந்தால், தேர்வு செய்யப்பட்டபடி கூடுதல் இணை பணம் செலுத்துதல் பொருந்தும்.</li> </ul>	
			2.B.9
9	கிளைம் / கிளைம் நடைமுறைகள்	<p><b>பணமில்லா சேவைக்கு:</b></p> <ul style="list-style-type: none"> <li>வழக்கமான கிளைம் படிவம் (பகுதி A மற்றும் பகுதி B) மற்றும் பணமில்லா முன் அங்கீகார கோரிக்கை படிவம் எங்கள் வலைத்தளத்தில் <a href="http://www.magmainurance.com">www.magmainurance.com</a> கிடைக்கும். கோரிக்கையின் பேரில் எங்கள் அலுவலகங்கள் எதிலும் அதைப் பெறலாம்.</li> <li>கட்டணமில்லா தொலைபேசி எண்- 1800 266 3202</li> <li>புதுப்பிக்கப்பட்ட நெட்வொர்க் மருத்துவமனை பட்டியல் மற்றும் விலக்கப்பட்ட மருத்துவமனை பட்டியலை எங்கள் வலைத்தளத்தில் <a href="http://www.magmainurance.com">www.magmainurance.com</a> பெறலாம் மற்றும் எங்கள் TPA -இன் வலைத்தளத்திலிருந்தும் பெறலாம். TPA -இன் நெட்வொர்க் மருத்துவமனைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதை நினைவில் கொள்ளவும்.</li> <li>கிளைம் படிவங்களைப் பதிவிறக்கக்கூடிய வலைப்பக்கங்கள் <a href="https://www.magmainurance.com/web/magmainsurance/">https://www.magmainurance.com/web/magmainsurance/</a></li> <li>தேவையான ஆவணங்களுடன் கிளைம் கிடைக்கப்பெற்ற ஒரு மணி நேரத்திற்குள் நெட்வொர்க் வழங்குநருக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.</li> </ul>	பிரிவு 5.4- 1

		<ul style="list-style-type: none"> <li>மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குப் போகும்போது இறுதி பணமில்லா அங்கீகாரம், தேவையான ஆவணங்களுடன் வீட்டிற்குச் செல்ல அங்கீகார கோரிக்கையைப் பெற்ற 3 மணி நேரத்திற்குள் வழங்கப்படும்.</li> </ul>	
		<b>கிளைம் தொகையைத் திருப்பி செலுத்துவதற்கு</b>	
		<ul style="list-style-type: none"> <li>கிளைம் அறிவிப்பு: திட்டமிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சூழல்களில், அனுமதிக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 72 மணி நேரத்திற்கு முன்பே எங்களைத் தொடர்பு கொள்ளவும். அவசரநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சூழல்களில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.</li> </ul>	பிரிவு 5.4 (2)
		<ul style="list-style-type: none"> <li>கிளைம் சமர்ப்பிப்பு:</li> </ul>	(a)
		<ul style="list-style-type: none"> <li>காப்பீடு செய்யப்பட்டவர் கிளைம் செய்தல் தொடர்பான அனைத்து பொருத்தமான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும், மற்றும் அத்தகைய கிளைம் சமர்ப்பிக்கப்பட்ட (தேவையான ஆவணங்களுடன்) தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் தகுதியின் அடிப்படையில் முறையே கிளைம் வழங்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும்.</li> </ul>	
			பிரிவு 5.4 (3)
10	பாலிசி சேவை வழங்கல்கள்	பின்வரும் எண்ணில் தொடர்பு கொள்ளவும்: 1800 266 3202	

		<ul style="list-style-type: none"> <li>• முகவரி: எங்களின் எந்தவொரு கிளை அலுவலகம் அல்லது கார்ப்பரேட் அலுவலகத்தையும் வேலை நேரத்தின் போது தொடர்பு கொள்ளலாம். <a href="http://www.magmainurance.com">www.magmainurance.com</a> என்ற வலைத் தள முகவரியில் கிளைகளின் பட்டியலை காணலாம்.</li> </ul>	
11	குறைதீர் / புகார்கள்	<ul style="list-style-type: none"> <li>• <b>நிறுவன அதிகாரிகள்:</b> காப்பீடு செய்யப்பட்டவர் எந்த வகையிலும் மனக்குறையுற்றால் அத்தகைய காப்பீடு செய்யப்பட்ட நபர் எங்களைப் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:</li> </ul>	பிரிவு 4.1. 16
		மின்னஞ்சல் முகவரி: Gro@magmainurance.com பின்வரும் எண்ணில் தொடர்புகொள்ளவும்: 1800 266 3202	
		முகவரி: எங்களின் எந்தவொரு கிளை அலுவலகம் அல்லது கார்ப்பரேட் அலுவலகத்தையும் வேலை நேரத்தின் போது தொடர்பு கொள்ளலாம்	
		<ul style="list-style-type: none"> <li>• <b>IRDAI குறைதீர் வாடிக்கையாளர்</b></li> </ul>	
		உதவி மைய கட்டணமில்லா தொலைபேசி எண்: 155255 (அல்லது) 1800 4254 732 வேலை நேரம்: காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை -- (திங்கட்கிழமை முதல் சனிக் கிழமை வரை)	
		வழங்கப்பட்ட தீர்வு குறித்து உங்களுக்குத் திருப்தி இல்லை எனும்பட்சத்தில் நீங்கள் நேரடியாக IRDAI போர்டல் பீமா பரோசா சிஸ்டம் <a href="https://bimabharosa.irdai.gov.in/">https://bimabharosa.irdai.gov.in/</a> -இல் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம்	
		<ul style="list-style-type: none"> <li>• <b>ஆம்புட்ஸ்மேன்:</b></li> </ul>	

		<p>வழங்கப்பட்ட முடிவு / தீர்வு குறித்து மேலும் உங்களுக்குத் திருப்தியில்லை என்றால், நீங்கள் புகார் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து வகுத்துரைக்கப்பட்ட 30 நாட்கள் முடிந்தவுடன் இன்சூரன்ஸ் ஆம்புட்ஸ்மேன் அலுவலகத்தை அணுகலாம். புதுப்பிக்கப்பட்ட விவரங்கள் குறித்து அறிந்துகொள்ளப் பின்வரும் வலைத் தளங்களைப் பார்க்கவும் <a href="http://www.irdai.gov.in">www.irdai.gov.in</a> அல்லது <a href="https://www.cioins.co.in">https://www.cioins.co.in</a></p>	
			இணைப்பு I
12	நினைவில்கொள்ள	<b>ரத்து செய்வதற்கான கால அவகாசம்:</b> உங்களுக்கு விருப்பமில்லை என்றால்,	பிரிவு
	வேண்டியவை	பாலிசி தொடங்கியதிலிருந்து 30 நாட்களுக்குள் காப்பீட்டு பாலிசியை ரத்து செய்யலாம்.	4.1. 15
		ரத்து செய்வதற்கான கால அவகாசம் தொடர்பான செயல்முறைக்கு எங்களை அழைக்கவும்: 1800 266 3202	
		<b>பாலிசி புதுப்பித்தல்:</b>	பிரிவு
			4.1. 10
		பொதுவாக வழக்கமான நடைமுறைகளின் படி பாலிசியை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றாலும், காப்பீட்டு செய்யப்பட்டவரிடம் மோசடி, தகவல்களை வெளிப்படுத்தாதது அல்லது தவறான தகவல்களை அளித்திருப்பது போன்ற செயல்பாடுகள் கண்டறியப்படும் சந்தர்ப்பங்களில்	பிரிவு
		அவ்வாறு புதுப்பிக்க இயலாது.	
	<b>திட்டத்தை மாற்றுவது அல்லது நிறுவனத்தை மாற்றுவது:</b> உங்கள் பாலிசியைப் புதுப்பிக்கப்பட வேண்டிய நேரத்தில்,	4.1. 9	

	நீங்கள் எங்களுடன் வேறொரு பாலிசிக்கு மாறலாம் அல்லது உங்கள் பாலிசியை	
	வேறொரு காப்பீட்டு நிறுவனத்திற்கு மாற்றலாம்.	
		பிரிவு
	<b>காப்பீட்டுத் தொகையில் மாற்றம்:</b> காப்பீட்டை புதுப்பிக்கும்போது மட்டுமே காப்பீட்டுத் தொகையை மாற்றலாம்	5.3
	(அதிகரிக்கலாம் / குறைக்கலாம்) அல்லது நிறுவனத்தின் எழுத்துறுதிக்கு	
	உட்பட்டு எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். காப்பீட்டுத் தொகையை (SI) அதிகரிக்க,	
	காத்திருப்பு காலம் ஏதேனும் இருந்தால், காப்பீட்டுத் தொகையின் அதிகரிக்கப்பட்ட	
	பகுதிக்கு மட்டுமே புதிதாகத் தொடங்கும்.	
	<b>தற்காலிக தடை காலம்:</b> பாலிசியின் கீழ் தொடர்ச்சியான 60 மாதங்கள் முடிந்த பிறகு,	பிரிவு
	முந்தைய தரவுகள் சரிபார்க்கப்படாது. இந்த காலம் தற்காலிக தடை காலம் என்று அழைக்கப்படும். முதல் பாலிசியின் காப்பீட்டுத் தொகைகளுக்கு	
	இந்த தற்காலிக தடைக் காலம் பொருந்தும்,	
	பின்னர் தொடர்ச்சியாக 60 மாதங்கள் நிறைவடையும் போது,	
	காப்பீட்டுத் தொகைகள் அதிகரிக்கப்பட்ட தேதியிலிருந்து, மேம்படுத்தப்பட்ட வரம்புகளுக்கு மட்டுமே அது பொருந்தும்.	4.1. 12
	தற்காலிக தடைக் காலம் முடிந்த பிறகு,	

		<p>பாலிசி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிரூபிக்கப்பட்ட மோசடி</p> <p>மற்றும் நிரந்தர விலக்குகளைத் தவிர வேறு எந்த மருத்துவ காப்பீட்டுக் கோரிக்கையும் மறுக்க முடியாது.</p>	
13	உங்கள் கடப்பாடுகள்	<p>பாலிசியை வாங்குவதற்கு முன், ஏற்கனவே உள்ள அனைத்து நோய்கள் / உடல்நலக்குறைவுகள் குறித்துத் தெரிவிக்கவும். தகவல்களைத் தெரிவிக்காமல் இருப்பது கிளைம் செட்டில்மெண்ட் செய்யப்படுவதைப் பாதிக்கும். பாலிசி காலத்தில் பிற பொருள் தகவல்களை வெளியிடுதல். இந்த பாலிசியின் நோக்கத்துக்காக "பொருள் சார்ந்த உண்மைகள்" என்பது ஆபத்து சூழ்மையின் அடிப்படையில் ஏற்புறுதி அளிக்க, நிறுவனம் தகவல் அளிக்கப்பட்ட முடிவுகளை எடுக்கும் பொருட்டு முன்மொழிவு படிவத்தில் நிறுவனத்தால் கோரப்பட்டிருக்கும் அனைத்து பொருத்தமான தகவல்கள் மற்றும் இதர தொடர்புடைய ஆவணங்கள் என்று பொருள்படும்.</p>	பிரிவு 4.1. 1
		<p>தொழில் அல்லது வணிகத்தின் தன்மையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக ஆபத்தில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டால், அதை எழுத்துப்பூர்வமாக எங்களுக்குத் தெரிவிக்கவும்.</p>	
			பிரிவு 4.2. 8

பாலிசி உரிமையாளரின் உறுதிமொழி

□ நான் விவரங்களை படித்து பார்த்து அறிந்து கொண்டேன் என்று இதன் மூலம் உறுதி செய்கிறேன்.

இடம்:

தேதி:

(பாலிசி உரிமையாளரின் கையொப்பம்)

**குறிப்பு:** இதில் ஏதாவது முரண்பாடு காணப்பட்டால், பாலிசி ஆவணத்தில் கண்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளே மேலோங்கி நிற்கும்.